

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 28, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Land Ordinances, 1897, 1899 and 1900."]

TAKE notice, that unless within three months from the 7th day of June, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Kaduruwana in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1	Kirimetiwalahena and Jambatehena	22 0 30

on sheets O $\frac{14}{55, 63}$ and O $\frac{14}{54, 62}$, and bounded as follows : on the north by the road from Akuressa to Deniyaya ; on the east by the village limit of Pitabaddara, Udawatta belonging to Vitanage Don Juwanis ; on the south by Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others ; on the west by Kowilagodahena *alias* Owitagodahena sold by Crown to D. P. Wirasuriya (T. P. 155,797), Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others.

විෂි 1901 ක්වු ජුනි මස 7 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට ගම් අයිතිවාසිකමක් තිබෙන ගම් අයෙක් ඇත්නම් ඒ අත විසින් වසී 1897නේ නොමර 1නේ ආඥාපනතේ 28 වැනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේගේ මාතර කන්තෝරුවේදී උත්තාන්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති ගම් ඊතාටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේගේ වසී 1897නේ නොමර 1නේ ආඥාපනතේ 28 වැනි වගන්තියේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොතිහපු එකී ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගෙන හැරදක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රජයන්තා ඉඩම් හැරියට උත්තාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගත යුතුයි.

ඉඩම්වල නොරතුරු.

ඩබ්ලිව්. ඊ. ඩේවිඩ්සන්,
විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේගේ.

දකුණු පළාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවත්තෝරලේ කපුරුවාන සහ ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහ තින සිතිගම්වල පෙනීගත මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

O $\frac{14}{55, 63}$ සහ O $\frac{14}{54, 62}$	සිතිගම්පත්‍රවලට අඩංගු :—
බිම්කවිටි.	කිසිකම 8.
...	ඉඩමේ තම.
...	කිරිමැව්වලගේන සහ ජම්බටේගේන
...	විමරම.
...	අ. රු. ප.
...	22 0 30

මීට මාසිම—උතුරට අකුරුස්සේ සිට දෙතිහාග්ව ගත පාරද ; නැගෙනොරට පිටබද්දර. ගම්ඉමද, විතානගේ දොන් ප්‍රවානිස්ට අයිති උඩවත්තද ; දකුණට ගමගේ තිත්තිඅප්පුව සහ නවත් අඹවත්තට අයිති මහරුවුල්ලේ කුඹුරද ; බස්නා ඉරට ආණ්ඩුව විසින් සී. පී. මරපුරුට විකුණාපු කෝවිලගොඩ ගේන නොහොත් මිට්ටගොඩ ගේනද (T. P. 155,797), ගම ගේ තිත්තිඅප්පුව සහ නවත් අඹවත්තට අයිති මහරුවුල්ලේ කුඹුරද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆண்டு-க்கு ஆணையர் 7 ன் தேதியிலிருந்து முன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிக்கை யல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்து உரிததுப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு முதலாம் நொம்பர் மாதத்தின் 28 ம்பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸதர் முன்பாக மாத்துறை அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிக்கை அல்லது அவற்றி லெதையும் குறித்து யசு தாம உரிமை அல்லது உடந்தை காண்பியாகிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸதராக தம்மில் 1897 ம் ஆண்டு-க்கு முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்து

வத்தைகொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அலலது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாகப்படுத்துவார்.

டவ்ளியு. இ. டேவிட்ஸன்,
சூழிப்பான உச்சியோகஸைத்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறளையச்சேர்ந்த கதுறுவான என்னும் கிராமத்திலுள்ள இதன கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோடணைத்து சூழிக் கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புள்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றது :—

I.

0 $\frac{14}{55, 63}$ ம் 0 $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கடதாசிகளில் :

8 ம் பிரதமபடத்தில்.

துண்டு.

காணியினது பெயர்.

விசாலம்.

ஏ. ரு. பெ.

1


...

கிறிமெட்டிவலகேன, ஜம்பட்டேகேன

...

22 0 30

எல்லை, வடக்கு-அக்குரெஸ்லிவிருந்து தெனியாயக்கு போகும் ரோட்டு; கிழக்கு-பிட்டவத்தறடைய எல்லை, விதானகே தொன் ஜுவானிசடைய வத்த; தெற்கு-கமகே டிங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஉடுமுள்ளேகும்புர; மேற்கு-டி. பி. வீற்கூரியக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கோவிலகொடகேன அலலது ஓவிட்டகொடகேன (T. P. 155,797), கமகே டிங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஉடுமுள்ளேகும்புர.



Scale of 8 Chains to an Inch

Situation : Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1	Kirimetiwalahena and Jampattahena	22 0 30

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheets 0 $\frac{14}{55, 63}$ and 0 $\frac{14}{54, 62}$

S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
65	Watadeniyahena	3 2 20
65b	Do.	1 1 0
66a	Heenpanwiladeniya	1 3 0
		<hr/>
		6 2 20

on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows : on the north by Wattehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the east by Wattehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the south by Batagodawatta belonging to Batagodage Punchi Baba and others; on the west by Watadeniya claimed by J. Wattuhami, Buluwankandemukalana belonging to Crown, Watadeniyaya claimed by J. Wattuhami.

O $\frac{14}{54,62}$ கிணியூழிப்பகுதி அடிகாட்டி :-

கிணியூழி 8.

கிணியூழிப்பகுதி.	அடிகாட்டி.	நிலை.	அளவு.
...
65	...	வட்டதெனியேன	3 2 20
65b	...	டெ	1 1 0
66a	...	ஹீன்பன்விலதெனிய	1 3 0
			6 2 20


கிணியூழி—புறநாடு கிணியூழி விசை சே. வந்துகாமிக்கு அராசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221); கிணியூழி விசை சே. வந்துகாமிக்கு அராசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221); தெற்கு-வட்டகொடகே புஞ்சிப்பாவும் சிலபேர்களுக்குமுடைய வட்டகொடவத்த; மேற்கு-ஹீ. வந்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய, அராசாட்சிக்குள்ள வுலுவன் கண்டேமுக்களான, ஜே. வந்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய.

O $\frac{14}{54,62}$ ம் அளவுக்கட்டதாசியில் :-

8 ம் பிரதமபடத்தில்.

தண்டி.	காணியினுடைய பெயர்.	அளவு.	அளவு.
...
65	...	வட்டதெனியேன	3 2 20
65 b	...	டெ	1 1 0
66 a	...	ஹீன்பன்விலதெனிய	1 3 0
			6 2 20

எல்லை, வட்டக்கு-ஜே. வந்துகாமிக்கு அராசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221); கிணியூழி-ஜே. வந்துகாமிக்கு அராசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221); தெற்கு-வட்டகொடகே புஞ்சிப்பாவும் சிலபேர்களுக்குமுடைய வட்டகொடவத்த; மேற்கு-ஹீ. வந்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய, அராசாட்சிக்குள்ள வுலுவன் கண்டேமுக்களான, ஜே. வந்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய.



Scale of 8 Chains to an Inch.
 Situation : Kaduruwana village in Palle Pattu of Morowak korale.
 Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
...	...	A. R. P.
65	...	3 2 20
65b	...	1 1 0
66a	...	1 3 0
		6 2 20

III.
Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
64	Medillehena	1 1 14

on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows: on the north by Kowilagodaokanda claimed by Wattuhami Kakanama; on the east by the road from Akuressa to Deniyaya; on the south by the road from Akuressa to Deniyaya, Bemmagawahena belonging to Crown; on the west by Medilledeniya belonging to Crown, Kowilagodaokanda sold by Crown to J. Wattuhami (T.P. 174,223)

O $\frac{14}{54,62}$ கிணிகெழுவை ஒதுக்கி :- கிணிகெ 8.

கிணிகெ.	ஒதுக்கெ.	நிலைம.
64	...	1 1 14


இது மாகி—ஒதுக்கெ வந்துகாமி கன்னகாமி பிசின் ஒதுக்கெகிணிகெ கிணிகெ கைப்பெயரெவி விசைந்த; கருவெகெஒதுக்கெ ஒதுக்கெகெ கிணிகெகெ கை பார்ட்டு; ஒதுக்கெ ஒதுக்கெகெ கிணிகெகெ கை பார்ட்டு, கைக்கெகெ விசைந்தகெ கைப்பெயரெவி கைக்கெ; விசைந்தகெ கைக்கெகெ கைக்கெ, கைக்கெகெ கைக்கெ. விசைந்தகெ விசைந்தகெ கைக்கெகெ கைக்கெகெ கைக்கெ (T. P. 174,223).

O $\frac{14}{54,64}$ ம அளவுக்கடதாசியில் :-

8 ம பிரதமபடத்தில்.

தண்டி.	காணியினது பெயர்.	விசைலம். ஏ. ரூ. ப.
64	...	1 1 14

எல்லை, வடக்கு-வந்துகாமி கன்னகாமி உரித்துபேசும கோவிலகொடலுக்கெந்த; கிழக்கு-அக்குகொஸ்விவிருந்து தெனியாய்க்குபோகும் ரேட்டு; தெற்கு-அக்குகொஸ்விவிருந்து தெனியாய்க்குபோகும் ரேட்டு, அரசாட்சிக்குள்ள வெம்மகாவாகென; மேற்கு-அரசாட்சிக்குள்ள மெடிக்கெதெனிய, ஜே. வந்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்றகப்பட்டிருக்கும் கொவிலகொடலுக்கென (T. P. 174,223).



Scale of 8 Chains to an Inch.

Situation: Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
64	Madilahena	1 1 14

Surveyor-General's Office, Colombo, November 8, 1900. Sheet O $\frac{14}{54,62}$ S. J. C. MORE, for Surveyor-General.

IV.
Preliminary plan 8.

Lot	Name of Land	Extent. A. R. P.
65a	Watadeniyahena	0 3 27

on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows: on the north by Wattedehena sold by Crown to J. Wattuhami (T.P. 174,221); on the east by Wattedehena sold by Crown to ditto (T. P. 174,221); on the south by Watadeniyaya claimed by J. Wattuhami; on the west by Wattedehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221).

O $\frac{14}{54, 62}$ கீழ்க்கண்டபடி :-

கீழ்க்கண்டபடி 8.

நிலைப்பெயர்.

ஒடுமே கை.

நிலைப்பெயர்.

அ. ர. ப.

65a ...

வட்டெனியேகே ...

0 3 27

இவ் வட்டெனியேகே—புறநாடு அண்டிவிலி விசை சே. வந்துகாலை விசைகாலை வந்தேகே (T. P. 174,221); கடுகாலை அண்டி விலி விசை சே அண்டி விசைகாலை வந்தேகே (T. P. 174,221); கடுகாலை சே. வந்துகாலை விசை அண்டிவிசைகாலை கீழ்க்கண்ட வட்டெனியேகே; கடுகாலை அண்டிவிலி விசை சே. வந்துகாலை விசைகாலை வந்தேகே (T. P. 174,221.)

O $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கடதாசியில் :-

8 ம். பிரதமபடத்தில்.

தண்டி.

பாணியினது பெயர்.

விசைப்பெயர்.


அ. ர. ப.

65a ...

வட்டெனியேகே ...

... 0 3 27

எல்லை, வட்டெனியேகே, வந்துகாலைக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வந்தேகே (T. P. 174,221); கீழ்க்கண்ட—மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வந்தேகே (T. P. 174,221); தெற்கு—கே. வந்துகாலை உரித்துபேசும் வட்டெனியேகேயாய்; மேற்கு—கே. வந்துகாலைக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வந்தேகே (T. P. 174,221).



Scale of 8 Chains to an Inch.

Situation : Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
65a ...	Wadeniyahena, &c. 0 3 27

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheet O $\frac{14}{54, 62}$

S. J. C. MORE,
for Surveyor-General.